

Kanchipuram Dt

முதல் திருப்புதல் தேர்வு -- 2025

பன்னிரெண்டாம் வகுப்பு

நேரம்: 3.00 மணி

கணக்குப்பதிவியல்

மதிப்பெண்கள்:90

பகுதி - அ

I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

20x1=20

- கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது
அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
இ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
- முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
அ) இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
ஆ) ரொக்கம் மற்றும் ஆள் சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது
இ) இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
ஈ) வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது
அ) அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்பம்
ஆ) அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்
இ) அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்
ஈ) அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை
அ) வருவாயின வரவு ஆ) முதலின வரவு
இ) வருவாயினச் செலவு ஈ) முதலின வரவு
- கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது முதல் மீது வட்டி
அ) வழங்கப்படுவதில்லை ஆ) வங்கி வீதத்தில் வழங்கப்படும்
இ) ஆண்டுக்கு 5% வழங்கப்படும் ஈ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
- எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ₹.10,500.
கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத் தொகையை கண்டறியவும்.
அ) ₹.50 ஆ) ₹.150 இ) ₹.550 ஈ) ₹.500
- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து ஆ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து ஈ) நற்பெயரினை வாங்க முடியாது
- 2017-ல் கணக்கேட்டின் படி இலாபம் ரூ.35000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்பம் ரூ.2000 எனில் சரிக்கட்டப்பட்ட இலாபம்
அ) ரூ.36000 ஆ) ரூ.35000 இ) 38000 ஈ) 34000
- மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது
அ) ஆதாயம் ஆ) நட்பம் இ) செலவு ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்பங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.
அ) 1:3 ஆ) 3:1 இ) 5:3 ஈ) 3:5

2/8

XII கணக்குப்பதிவியல்

11. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத் தொகை உடனடியாக செலுத்தாத போது, அது மாற்றப்படும் கணக்கு
 அ) வங்கி க/கு
 இ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு
 ஆ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு
 ஈ) பிற கூட்டாளிகளின் முதல் க/கு
12. A,B,C ஆகிய கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்பம் பகிர்ந்து வருகின்றனர். B விலகினால் A மற்றும் C - யின் புதிய இலாப விகிதம் _____ ஆகும்.
 அ) 3:1
 ஆ) 2:1
 இ) 5:1
 ஈ) 1:1
13. பின்வருவனவற்றில் எது நிதி நிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?
 அ) போக்குப் பகுப்பாய்வு
 இ) ஒப்பீட்டு அறிக்கை
 ஆ) பொது அளவு அறிக்கை
 ஈ) நிர்ணயிக்கப்பட்ட அடக்க விலையியல்
14. ஒரு பொது அளவு இருப்பு நிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில் நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?
 அ) 175
 ஆ) 125
 இ) 25
 ஈ) 100
15. புற அக பொறுப்புகள் அளவிடுவது
 அ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
 இ) இலாபம் ஈட்டும் திறன்
 ஆ) நீண்ட காலக் கடன் தீர்க்கும் திறன்
 ஈ) செயல்திறன்
16. பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்
 அ) உரிமையாளர் விகிதம்
 ஆ) முதல் உந்துதிறன் விகிதம்
 இ) புற அக பொறுப்பு விகிதம்
 ஈ) நடப்பு விகிதம்
17. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
 அ) தலைமைப் பதிவு
 இ) அறிக்கைகள்
 ஆ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
 ஈ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது
18. அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally -ல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?
 அ) பெறுதல்கள் சான்றாவணம்
 இ) கொள்முதல் சான்றாவணம்
 ஆ) உரிய குறிப்பேடு சான்றாவணம்
 ஈ) செலுத்தல்கள் சான்றாவணம்
19. பின்வருவனவற்றில் எது அரசு நிறுவனம் அல்ல?
 அ) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
 இ) இன்ஃபோசிஸ் வரையறு நிறுவனம்
 ஆ) பாரத மிகுமின் நிறுவனம்
 ஈ) தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
20. இந்திய நிறுவனச்சட்டம் 2013, பிரிவு 39-ன் படி விண்ணப்பத் தொகையானது பங்கின் பெயரளவு மதிப்பில் குறைந்தது _____ சதவீதமாக இருக்க வேண்டும்.
 அ) 10%
 ஆ) 5%
 இ) 15%
 ஈ) 20%

பகுதி - ஆ

II எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்
 (வினா எண் 30 க்கு கட்டாயமாக) விடையளிக்கவும்

7x2=14

21. நிலை அறிக்கை என்றால் என்ன?
22. பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டத்தை கண்டறியவும்

3/8

XII கணக்குப்பதிவியல்

விவரம்	₹
2018 ஜனவரி 1 அன்று முதல்	220,000
2018 டிசம்பர் 31 அன்று முதல்	180,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்	40,000
அவ்வாண்டில் எடுப்புக்கள்	50,000

23. ஆயுள் உறுப்பினர் கட்டணம் - சிறு குறிப்பு தரவும்.

24. பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

விவரம்	₹
1.4.2018 அன்று எழுதுபொருள் இருப்பு	2600
அவ்வாண்டில் வாங்கிய எழுதுபொருள்கள்	6500
31.3.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு	2200

25. இலாப நட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

26. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:

2014	ரூ.10,000
2015	ரூ.11,000
2016	ரூ.12,000
2017	ரூ.13,000
2018	ரூ.14,000

5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

27. தியாக விகிதம் என்றால் என்ன?

28. 1) எந்த ஆண்டு Tally Solutions Tally ERP 9 எனும் மென்பொருள் அறிமுகம் செய்தது?

2) எந்த கணக்கு பதிவியல் முறையை இந்த மென்பொருள் பின்பற்றுகிறது?

29. பங்கு முதலின் பல்வேறு பிரிவுகளை குறிப்பிடுக.

30. ஒரு இசைச் சங்கத்திற்கு தொடர்புடைய ஏதேனும் ஐந்து செலவுகளைப் பட்டியலிடவும்.

பகுதி - இ

III எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி
(வினா எண் 40 கட்டாயமாக) விடையளிக்கவும்

7x3=21

31. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்.

விவரம்	₹
2018 ஜனவரி 1 அன்று கடனாளிகள்	80,000
கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம்	2,00,000
அளித்த தள்ளுபடி	10,000
விற்பனைத் திருப்பம்	4,000
2018 டிசம்பர் 31 அன்று கடனாளிகள்	1,20,000

32. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடவும்.

4/8

XII கணக்குப்பதிவியல்

33. வேலன் என்ற கூட்டாளி 2018 ஏப்ரல் 1 அன்று ₹.10,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018 டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
34. நற்பெயரைத் தீர்மானிக்கும் காரணிகள் எவையேனும் மூன்றினை எழுதுக.
35. விமலா மற்றும் கமலா இருவரும் கூட்டாளிகள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். வினிதா என்பவர் விமலாவிடம் 1/14 பங்கும் மற்றும் கமலாவிடமிருந்து 1/14 பங்கும் பெற்று கூட்டாண்மையில் சேருகிறார். அவர்களின் புதிய இலாப பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
36. ரோஸி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாக பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்பு நிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம் ₹.45,000 பகிர்ந்துத்தரா நட்டங்கள் இருப்பைக் காட்டியது. பகிர்ந்துத்தரா நட்டத்தை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டு பதிவு தரவும்.
37. முத்து என்பவர் ₹.10 மதிப்புள்ள 20 சாதாரண பங்குகளை வைத்திருந்தார். அவர் அதன் விண்ணப்பத் தொகையாக ₹.2 செலுத்திய நிலையில் ஒதுக்கீட்டுப் பணம் ₹.3 மற்றும் முதல் அழைப்பு பணம் ₹.1 செலுத்தவில்லை, முதல் அழைப்புக்கு பின்னர் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ய முடிவு செய்தனர். பங்கு ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
38. டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கைத் தயார் செய்யவும்.

விவரம்	2015-2016	2016-2017
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	40,000	50,000
இயக்கச் செலவுகள்	25,000	27,500
வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்)	30	30

39. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ?
40. இலாப தன்மை விகிதங்கள் யாவை ? அவை எவ்வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன ?

பகுதி - B

IV அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

7x5=35

41. அ) 2018 ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ₹.120,000 முதலுடன் தொழில் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019 மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு

விவரம்	₹	விவரம்	₹
வங்கி மேல் வரைபற்று	50,000	சரக்கிருப்பு	1,60,000
கடனாளிகள்	1,80,000	கடனீந்தோர்	90,000
பெ.மா. சீட்டு	70,000	செ.மா. சீட்டு	2,40,000
கணினி	30,000	கை ரொக்கம்	60,000
இயந்திரம்	3,00,000		

5/8

XII கணக்குப்பதிவியல்

அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்கு ₹.30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹.40,000 அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

(அல்லது)

ஆ) ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7:3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	₹	₹	சொத்துக்கள்	₹	₹
முதல் க/கு			நிலம்		60,000
ஆனந்த்	50,000				
பாலு	30,000	80,000	சரக்கிருப்பு		40,000
பற்பல கடனீந்தோர்		20,000	கடனாளிகள்		20,000
இலாப/நட்ட க/கு		30,000	கை ரொக்கம்		10,000
		1,30,000			1,30,000

2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக் கொண்டு 1/4 பங்குக்கு ரூ.20,000 முதலுடன் கூட்டாளியாக கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர்.

அ) சரக்கிருப்பு மதிப்பை ₹.30,000 குறைப்பது

ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹.2000 உருவாக்குவது

இ) நிலத்தின் மதிப்பை ₹.10,000 மதிப்பேற்றம் செய்வது மறு மதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

42. அ) திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 டிசம்பர் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

விவரம்	₹	விவரம்	₹
தொடக்க ரொக்க இருப்பு (1.1.2018)	20,000	பாதுகாப்புபெட்டக வாடகை பெற்றது	12,000
முதலீடுகள் செய்தது	80,000	அறைகலன் விற்றது	5,000
மதிப்பீதியம் செலுத்தியது	3,000	பொதுச் செலவுகள்	7,000
நன்கொடை பெற்றது	80,000	அஞ்சல் செலவுகள்	1,000
தணிக்கைக் கட்டணம் செலுத்தியது	2,000	சந்தா பெற்றது	10,000

(அல்லது)

ஆ) ராஜன் நிறுவனம் ₹.6,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஜெகன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. அது பங்கொன்று ₹.10 மதிப்புள்ள முற்றிலும் செலுத்தப்பட்ட நேர்மைப் பங்குகளை அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக வழங்கியது. கீழ்க்கண்ட நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

- 1) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
- 2) பங்குகளை 50% முனைமத்தில் வெளியிட்டால்

6/8

XII கணக்குப்பதிவியல்

43. அ) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்

விவரம்	₹	விவரம்	₹
2018 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்	2,50,000	பெ.மா.சீட்டு மறுக்கப்பட்டது	15,000
2018 ஏப்ரல் 1 அன்று பெ.மா. சீட்டு	60,000	உள் திருப்பம்	50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	7,25,000	2019 மார்ச் 31 அன்று பெ.மா. சீட்டு	90,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்காக		2019 மார்ச் 31 அன்று பற்பல	
ரொக்கம் பெற்றது	1,60,000	கடனாளிகள்	2,40,000
வாராக்கடன்	30,000	ரொக்க விற்பனை	3,15,000

(அல்லது)

ஆ) Tally ERP 9 ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

44. அ) கீழ்க்காணும் சும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

பெறுதல்கள்	₹	₹	செலுத்தல்கள்	₹	₹
இருப்பு கீ/கொ			மைதான வாடகை		12,000
கை ரொக்கம்	23,000		செலுத்தியது		5,000
வங்கி ரொக்கம்	12,000	35,000	அச்சுக் கட்டணம்		1,000
அரங்க வாடகை பெற்றது		6,000	வங்கிக் கட்டணம்		2,000
சந்தா பெற்றது		9,000	கட்டம் மீதான காப்பீடு		16,000
ஆயுள் உறுப்பினர்		7,000	தொடர் விளையாட்டுப்		3,000
கட்டணம்		2,000	போட்டிச் செலவுகள்		4,000
பாதுகாப்பு பெட்டக			தணிக்கைக் கட்டணம்		
வாடகை பெற்றது			விளையாட்டுப் பொருள்கள்		
			இருப்பு கீ/இ கை ரொக்கம்	2,000	
			வங்கி ரொக்கம்	14,000	16,000
		59,000			59,000

(அல்லது)

ஆ) பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமுத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

விவரம்	₹ இலட்சங்களில்		
	2015-2016	2016-2017	2017-2018
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	100	120	160
இதர வருமானம்	20	24	20
செலவுகள்	20	14	40
வருமான வரி	30%	30%	30%

7/8

XII கணக்குப்பதிவியல்

45. அ) நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31-ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று ஏடுகளில் நற்பெயர் ₹40,000 எனக் காட்டியது. அவர்களின் முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டு பதிவுகளைத் தரவும்.

- 1) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
- 2) நற்பெயரில் பாதித் தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்

(அல்லது)

ஆ) சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

விவரம்	2016 மார்ச் 31 ₹	2017 மார்ச் 31 ₹
1 பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்		
பங்குதாரர் நிதி	1,00,000	2,60,000
நீண்டகாலப் பொறுப்புகள்	50,000	60,000
நடப்புப் பொறுப்புகள்	25,000	30,000
மொத்தம்	1,75,000	3,50,000
2 சொத்துகள்		
நிலைச் சொத்துகள்	1,00,000	2,00,000
நடப்புச் சொத்துகள்	75,000	1,50,000
	1,75,000	3,50,000

46. அ) நிலை முதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.

(அல்லது)

ஆ) அருள் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்

- 1) டிசம்பர் 31 - ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018-ன் இலாபங்கள் முறையே ₹.46,000, ₹.44,000 மற்றும் ₹.50,000
- 2) 2016-ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹.50,000 சேர்ந்துள்ளது.
- 3) 2017-ஆம் ஆண்டின் இறுதி சரக்கிருப்பு ₹.10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.

47. அ) ஷேரோ ஹெல்த் கேர் நிறுமம் ஒன்று ₹.10 மதிப்புள்ள 3,00,000 நேர்மைப்பங்குகளை பங்கொன்றுக்கு ₹.2 வீதம் முனைமத்தில் வெளியிட விண்ணப்பங்களைக் கோரியது.

விண்ணப்பத்தின் போது ₹. 3

ஒதுக்கீட்டின் போது ₹. 5 (முனைமம் உட்பட)

8/8

XII கணக்குப்பதிவியல்

முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹.4

மிகை ஒப்பந்தம் உள்ள நிலையில் ₹ 400,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மிகுதியாகப் பெற்ற விண்ணப்பங்கள் இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டன.

அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(அல்லது)

ஆ) அருணன் நிறுவனத்தின் 31.3.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து

1) புற அக பொறுப்புக்கள் விகிதம்

2) உரிமையாளர் விகிதம்

3) முதல் உந்து திறன் விகிதம் கணக்கிடவும்

அருணன் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு

விவரம்	₹
1 பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்	
1. பங்குதாரர் நிதி	
(அ) பங்கு முதல்	
நேர்மைப் பங்கு முதல்	1,50,000
8% முன்னுரிமைப் பங்கு முதல்	2,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி	1,50,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்	
நீண்டகாலக் கடன் (9% கடனீட்டுப் பத்திரம்)	4,00,000
3. நடப்புப் பொறுப்புகள்	
(அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்	25,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்	75,000
மொத்தம்	10,00,000
2 சொத்துகள்	
1. நீண்டகாலச் சொத்துகள்	
நிலைச் சொத்துகள்	7,50,000
2. நடப்புச் சொத்துகள்	
அ) சரக்கிருப்பு	1,20,000
ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்	1,00,000
இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்	27,500
ஈ) இதர நடப்புச் சொத்துகள்	2,500
மொத்தம்	10,00,000

***/**